

Tamil Nadu State GK in Tamil | Download State GK PDF Part - 7

தமிழ்நாடு மாநிலம்- பொது அறிவு கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்

Q1. பின்வரும் நூல்களில் எது, ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றல்ல?

Which of the following epics, is not one of the five minor epics?

- (a) நீலகேசி
- (b) சூளாமணி
- (c) குண்டலகேசி
- (d) நாக குமார காவியம்

Q2. பள்ளி வேலை நாட்களை, நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தியவர் யார்?

Who raised the school working days from one hundred and eighty to two hundred?

- (a) காமராசர்
- (b) அண்ணாதுரை
- (c) எம்.ஜி.இராமச்சந்திரன்
- (d) ராஜாஜி

Q3. பின்வரும் யார், திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்பட்டார்?

Who among the following was called as Thiruvartu Prakaasa Vallalaar?

- (a) தாயுமானவர்
- (b) இராமலிங்க அடிகளார்
- (c) ஆறுமுக நாவலர்
- (d) திருமூலர்

Q4. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

Which of these books was not written by Veeramamunivar?

- (a) ஆசாரக் கோவை
- (b) கித்தேரி அம்மாள் அம்மாளை
- (c) செந்தமிழ் இலக்கணம்
- (d) தேம்பாவணி

Q5. "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" எனும் பாடலடிகள் யாருடையவை?

Of the following, whose lines are "Petra thaayum pirandha ponnaadum natrava vaaninum nani sirandhanave"?

- (a) தேசியக்கவி
- (b) கவிமணி
- (c) காந்தியக் கவிஞர்
- (d) புரட்சிக்கவிஞர்

TEST SERIES

தமிழ்

New Launch



IBPS RRB 2021
PO Prelims

15 Full Length Tests

Q6. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலை இயற்றியவர் யார்?

Who authored the book 'Draavida Mozhigalin Oppilakkanam'?

- (a) ரா.பி. சேதுப்பிள்ளை
- (b) மு. வரதராசன்
- (c) பீட்டர் பெர்சிவல்
- (d) ராபர்ட் கால்டுவெல்

Q7. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

1. தமிழ்நாடு, இந்திய மாநிலங்களில், பரப்பளவில் 10 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது.

2. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

மேற்கண்ட கூற்றுகளில் எது உண்மையானது / உண்மையானவை?

Consider the following statements.

1. Tamil Nadu is the tenth largest Indian state by area and the sixth largest by population.

2. Tamil Nadu is the second largest contributor to India's GDP.

Which of the above statements is/are true?

- (a) (1) மட்டும்
- (b) (2) மட்டும்
- (c) (1) மற்றும் (2) இரண்டும்
- (d) (1) மற்றும் (2) இரண்டும் இல்லை

Q8. தமிழகத்தின் எல்லைகளை “வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” என்று வரையறுக்கும் நூல் எது?

Which book defines the boundaries of Tamil Nadu as 'Vada Venkatam Then Kumari Aayidaith Tamil Kooru Nallulakam'?

- (a) சிலப்பதிகாரம்
- (b) பதிற்றுப்பத்து
- (c) தொல்காப்பியம்
- (d) புறநானூறு

Q9. வெலிங்டன் ஏரி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் உள்ளது?

In which district of Tamil Nadu is the Wellington lake situated?

- (a) சென்னை
- (b) கடலூர்
- (c) திண்டுக்கல்
- (d) கோவை

Q10. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில், விவசாயம் பங்களிக்கும் சதவீதம் என்ன?

What is the percentage contribution of agriculture in the economy of Tamil Nadu?

- (a) 13%
- (b) 17%
- (c) 21%
- (d) 27%

Q11. மதராசு மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு "தமிழ்நாடு" என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்டவர் யார்?

Who fasted to death in an effort to change the name of Madras State to Tamil Nadu?

- (a) சங்கரலிங்கனார்
- (b) பொட்டி சிறீராமலு
- (c) இலட்சுமண பிள்ளை
- (d) ம.பொ.சிவஞானம்

Q12. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசியப்பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

In which district is the Indira Gandhi Wildlife Sanctuary and National Park located?

- (a) கோவை
- (b) நீலகிரி
- (c) ராமநாதபுரம்
- (d) கன்னியாகுமரி

Q13. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம், எந்த நதிக் கரையில் அமைந்துள்ளது?

Adichanallur Archaeological Site is located on the banks of which river?

- (a) வைகை
- (b) காவிரி
- (c) செய்யாறு
- (d) தாமிரபரணி

Q14. பின்வரும் நாடுகளில் எது, சட்டப்படி தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளில் ஒன்றல்ல?

In which of the following countries, is Tamil not an official language by law?

- (a) இந்தியா
- (b) இலங்கை
- (c) மலேஷியா
- (d) சிங்கப்பூர்

Q15. தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?

How many municipal corporations are there in Tamil Nadu?

- (a) 12
- (b) 13
- (c) 14
- (d) 15

TEST SERIES
தமிழ்
New Launch



**IBPS RRB 2021
CLERK PRELIMS**

15 Full Length Tests

Q16. தற்போதுள்ள இராணிப்பேட்டை மாவட்டம், பின்வரும் எந்த மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது?

The present Ranipettai district was separated from which of the following districts?

- (a) சென்னை
- (b) வேலூர்
- (c) காஞ்சிபுரம்
- (d) திருவள்ளூர்

Q17. இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Indian Neutrino Observatory is located in which district of Tamilnadu?

- (a) கடலூர்
- (b) சென்னை
- (c) தேனி
- (d) மதுரை

Q18. தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று புகழப்படுபவர் யார்?

Who is popularly known as Wordsworth of Tamil Nadu?

- (a) பாரதிதாசன்
- (b) வாணிதாசன்
- (c) சுரதா
- (d) சிற்பி

Q19. அதியமான் நெடுமான் அஞ்சி, பின்வரும் யாருக்கு சாவா மருந்தாகிய நெல்லிக்கனியை வழங்கினார்?

To whom did Adiyaman Nedumaan Anji, give the gooseberry with the hope of improving the latter's life expectancy?

- (a) ஒளவையார்
- (b) நக்கண்ணையார்
- (c) காக்கை பாடியார்
- (d) வெள்ளிவீதியார்

Q20. கற்றோரால் 'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றவர் யார்?

Who has been nicknamed as 'Pulavareru' by the scholars?

- (a) நாமக்கல் கவிஞர்
- (b) அ. வரதநஞ்சைய பிள்ளை
- (c) கபிலர்
- (d) நக்கண்ணையார்

Q21. தமிழ்நாட்டை பொறுத்தவரை, நிஷா : 2008 என்பது ? : 2015, என்பதற்கு ஒத்ததாகும் எனில், ? என்பது எதைக் குறிக்கும்?

With reference to Tamil Nadu, Nisha : 2008 is similar to ? : 2015. Then ? points out to

- (a) BOB09
- (b) மாடி
- (c) ஹூத்ஹூத்
- (d) ரோனு

Q22. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் எது?

Which iyal of Thirukkural has only one chapter?

- (a) ஊழியல்
- (b) துறவறவியல்
- (c) அரசியல்
- (d) கூழியல்

Q23. முதலாவதாக உருவாக்கப்பட்ட தமிழ்-தமிழ் அகராதி எது?

Which was the first Tamil-Tamil dictionary?

- (a) தமிழ் அகரமுதலி
- (b) தரங்கம்பாடி அகராதி
- (c) யாழ்ப்பாண அகரமுதலி
- (d) சதுரகராதி

Q24. கலித்தொகை நூலில் இடம்பெறும் 'நெய்தற்கலி' பாடல்களை பாடியவர் யார்?

Who sang the 'Neytarkali' songs, that are a part of the book 'Kalitthokai'?

- (a) முடத்தாமக் கண்ணியார்
- (b) நல்லந்துவனார்
- (c) நப்பூதனார்
- (d) உருத்திரங்கண்ணனார்

Q25. நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

In which year was the Namakkal District formulated?

- (a) 2007
- (b) 1977
- (c) 1997
- (d) 1987

Q26. திருப்பூர் குமரன் எந்த ஆண்டில் இறந்தார்?

In which year, did Tirupur Kumaran die?

- (a) 1932
- (b) 1934
- (c) 1933
- (d) 1930

Q27. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் இவ்வாறும் அழைக்கப்படுகிறது.

Malaippadukadaam, one of the ten books of Patthupaattu is also known as-

- (a) பொருநராற்றுப்படை
- (b) கூத்தராற்றுப்படை
- (c) புலவராற்றுப்படை
- (d) சிறுபாணாற்றுப்படை

தமிழ்
எழுத்தகம்



பொது விழிப்புணர்வு
TNPSC, TNUSRB க்கு

மற்றும் பிற தமிழ்நாடு
மாநில தேர்வுகள்

Q28. ஐங்குறுநூற்றில் உள்ள பாலைத் திணைப் பாடல்களை இயற்றியவர் யார்?

Who composed the songs of Paalai Thinai (arid landscape) in Ainkurunuru?

- (a) ஓரம்போகியார்
- (b) அம்முவனார்
- (c) ஓதலாந்தையார்
- (d) பேயனார்

Q29. பின்வரும் யார், உவமைக் கவிஞர் என்று அறியப்பட்டார்?

Who of the following was known as Uvamai Kavignar (the poet of comparisons)?

- (a) முடியரசன்
- (b) சுரதா
- (c) பாரதிதாசன்
- (d) அ. மருதகாசி

Q30. பல்லவ மன்னரான சிம்மவிஷ்ணுவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?

Who came to power after the Pallava king Simha Vishnu?

- (a) மகேந்திரவர்மன் I
- (b) நரசிம்மவர்மன் I
- (c) பரமேஸ்வரவர்மன்
- (d) சிம்மவர்மன்

SOLUTIONS

S1. Ans.(c)

பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.

S2. Ans.(a)

காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

S3. Ans.(b)

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவினார்.

S4. Ans.(a)

ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். வண்கயத்தாரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

S5. Ans.(b)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர்.

S6. Ans.(d)

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

S7. Ans.(c)

S8. Ans.(c)

தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் “வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).

S9. Ans.(b)

வெலிங்டன் ஏரி (அ) எமனேரி என்பது தமிழகத்தின் கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகே புலிவலம் மற்றும் கீழ்ச்செருவாய் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் ஏரி. இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.

S10. Ans.(c)

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன.

S11. Ans.(a)

கண்டன் சங்கரலிங்கனார் (Sankaralinganar, 1895 - 13 அக்டோபர் 1956) என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு “தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன், உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்தவர்.

S12. Ans.(a)

இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா (IGWLS&NP) ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இங்கு வருகை புரிந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது. இப்பூங்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள டாப் ஸ்லிப் என்ற கிராமத்தின் பெயராலேயே இது பரவலாக அறியப்படுகிறது. இப்பகுதி தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை வட்டங்களில் அமைந்துள்ள ஆனைமலை மலைத்தொடரில் பரந்துள்ளது.



TAMIL

TARGET TNPSC
Group-IV
தமிழ் நேரடி வகுப்புகள்

Starts July 14, 2021 2 PM to 5 PM

S13. Ans.(d)

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்(8° 37' 47.6" N; 77° 52' 34.9"E) தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் எனுமிடத்தில் உள்ளது.

S14. Ans.(c)

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)

நாடு பகுதி மக்கள்

இந்தியா ஆசியா 66,742,402

சிங்கப்பூர் ஆசியா 150,184

இலங்கை ஆசியா 5,065,930

S15. Ans.(d)

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராபள்ளி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், நாகரக்கோயில், ஓசூர், ஆவடி ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாநகராட்சிகள்.

S16. Ans.(b)

இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

S17. Ans.(c)

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது.

S18. Ans.(b)

கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். எனவே இவரை 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்' என்று பாராட்டுகின்றனர்.

S19. Ans.(a)

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். இவர் தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தார் என்றும் அவரது கொடையின் திறம் பேசப்படுகிறது.

S20. Ans.(b)

அ. வரதநஞ்சைய பிள்ளை (செப்டம்பர் 1, 1877 - ஜூலை 11, 1956) அப்பசாமிப் பிள்ளை, வரதாயி என்பார்க்கு மகனாகப் பிறந்தார். தமிழுடன் தெலுங்கையும் வடமொழியையும் நன்கு அறிந்தவர். விரைந்து கவிபாடுவதில் வல்லவர். கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் 'ஆசிரியர்' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். கற்றோரால் 'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றார்.

S21. Ans.(d)

நிசாப் புயல் (Cyclone Nisha) என்பது 2008 வட இந்தியப் பெருங்கடற்புயற்காலத்தின்போது ஏற்பட்ட ஒன்பதாவது புயல் ஆகும். அத்துடன் 2008ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஏழாவது புயலாகும்.

ரோனு புயல் (Cyclonic Storm Roanu) வங்காள விரிகுடாவில் செயற்பாட்டில் உள்ள வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் இலங்கை கடற்கரையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆண்டின் சூறாவளிப் பருவத்தின் முதல் புயலாக இது உள்ளது.



TAMIL
தமிழ்நாடு கிராம வங்கி - 2021
IBPS RRB PO/CLERK
PRE+MAINS FOUNDATION CLASS
 Starts June 30, 2021 8 AM to 11 AM

S22. Ans.(a)

திருக்குறளின் அறத்துப்பாலில் "பாயிரவியல்" 4 அதிகாரங்களும், பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்", அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல், இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்", என வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே.

S23. Ans.(d)

சதுரகராதி என்பது வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்-தமிழ் அகராதியாகும். 1732 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி முதலில் 1919ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது.

S24. Ans.(b)

சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நெய்தல் திணைக் கலிப்பாப் பாடல்களை நெய்தற்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 33. இவை கலித்தொகை நூலில் 118 முதல் 150 எண்ணுள்ள பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் நல்லந்துவனார்.

S25. Ans.(c)

நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து 01.01.1997 முதல் தனி மாவட்டமாக உதயமானது.

S26. Ans.(a)

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். ஜனவரி 10, 1932 இல் நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார். ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார்.

S27. Ans.(b)

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

S28. Ans.(c)

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.


- மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்முவனார்
- குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
- பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
- முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

S29. Ans.(b)

சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புக் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

S30. Ans.(a)

சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஒரு பல்லவ அரசன் ஆவான். சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான்.



TAMIL

Tamil Nadu
மெகா
தொகுப்பு

Live classes, Videos course,
Test Series

For TNPSC SSC Railway exams

24 Months Validity

TAMIL

இரயில்வே Group-D
தேர்விற்கான
முழுமையான நேரலை
வகுப்புகள் தமிழில்

Starts July 12, 2021

10 AM to 2 PM




TAMIL

VETRI 3.0
Maths MASTER Batch
(Arithmetic + Advanced)

அனைத்து தேர்வுகளுக்களின் கணித
பாடப்பிரிவின்கு ஓர் முழுமையான தீர்வு

Starts June 21, 2021

9 PM to 10:30 PM



Download the app now, [Click here](#)
மேலும் விரிவான விளக்கத்துடன் பயில

ADDA247 APP க்குச் செல்லுங்கள், தமிழ்நாடு மாநிலத் தேர்வு பிரிவில் தமிழ்

மொழியைத் தேர்ந்தெடுக்கவும். 
வெற்றிப்படி நமதே!!!